

உடனடி வெளியீட்டுக்காக

## **கோவிட் – 19 தொற்று பரவலின்போது, உள்ளூர் உணவகங்களுக்கு ஆதரவளிக்க நகர நிர்வாகமானது பேஷியோ ப்ராம்ப்ட்டன் (Patio Brampton) எனும் உள்முற்ற வசதியை அறிமுகம் செய்கிறது**

ப்ராம்ப்ட்டன், ON (ஜூன் 24, 2020) – இன்றைய தினம், ரீஜன் ஆஃப் பீல் பகுதியில் நிலை 2 க்கு நகரத்தை மீண்டும் திறந்துவிட ஒன்ட்டேரியோ அரசாங்கம் அனுமதிக்கும்; இதனால் ப்ராம்ப்ட்டன் நகரில் உள்ள உணவகங்களும் மதுபார்களும் திறந்தவெளியில் உணவுண்ணும் வகையில் திறந்திருக்கும். இந்த மாற்றத்திற்கு ஆதரவளிக்க, ப்ராம்ப்ட்டன் நகரமானது பேஷியோ ப்ராம்ப்ட்டன் எனும் உள்முற்ற வசதியை துவக்கியிருக்கிறது. உணவகங்களும் மது-பார்களும் திறந்தவெளியில் சமூக இடைவெளியைக் கடைப்பிடிப்பதை இந்த திட்டம் எளிதாக்கும். இந்த பேஷியோ ப்ராம்ப்ட்டன் திட்டம் மூலமாக, குடியிருப்புவாசிகளில் பலரும் இந்த கோடை காலத்தில் வீட்டை விட்டு வெளியில் சென்று சாப்பிட்டு வருவதுடன், உள்ளூர் வணிகங்களை ஆதரித்ததாகவும் இருக்கும்.

பிராம்ப்டனின் பொருளாதாரத்தில் உள்ளூர் வணிகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன, மற்றும் COVID-19 தொற்று பரவலின் தாக்கங்களிலிருந்து மீண்டெழுவதற்கு அவர்களுக்கு ஆதரவளிக்க நகர நிர்வாகம் உறுதியூண்டுள்ளது. பேஷியோ பிராம்ப்ட்டன் திட்டமானது, விண்ணப்பங்கள் மற்றும் அனுமதிகளை விரைவாக செயல்படுத்துவதை உறுதி செய்யும், மேலும் 2021 ஜனவரி 1 ஆம் தேதி வரை நடைபாதை, வாகனம் நிறுத்துமிடம், மற்றும் பக்கவாட்டு நடை பாதை கட்டணங்களை தள்ளுபடி செய்யவும் அனுமதிக்கும்.

திறந்தவெளி காலியிடங்களை விரிவு படுத்த இரண்டு விருப்பத்தெரிவுகள் இருக்கும்:

- **தனியார் கட்டிடங்களில் தற்காலிக பேஷியோ விரிவாக்கங்கள் –** இதன்படி, ஏற்கெனவே இருக்கின்ற தனியார் கட்டிடங்களுக்குள் இருக்கின்ற உணவகங்கள் மற்றும் மதுபார்களில் புதிய தற்காலிக உள்முற்றங்கள் மற்றும் தற்காலிக விரிவாக்கங்கள் அனுமதிக்கப்படும்; இதில் வாகன நிறுத்த இடங்களும் அடங்கும்
- **நகராட்சிக்கு சொந்தமான கட்டிடங்களில் அல்லது பொதுமக்கள் செல்வதற்கான பாதையோரத்தில் தற்காலிக பேஷியோ விரிவாக்கங்கள் –** இதன்படி, பொதுமக்கள் நடந்து செல்வதற்கான பாதையோரம் (பக்கவாட்டுப் பாதை) உள்பட நகராட்சிக்குச் சொந்தமான கட்டிடங்களில் உள்முற்றங்களை உருவாக்குதல் அல்லது விரிவாக்குதல் அனுமதிக்கப்படும்.

ஏற்கெனவே நிலைகொண்டு செயல்படுகின்ற உணவகங்கள், மதுபார்கள் மற்றும் பிற உணவு மற்றும் பான நிறுவனங்களுக்கு மட்டுமே தற்காலிக உள் முற்றம் அனுமதிக்கப்படும். இப்படியான வணிகங்கள் செயல்படுவதற்கான முறையான வணிக உரிமம் / பதிவு கொண்டிருக்க வேண்டும். வாகனம் நிறுத்த

வசதியான இடம் மற்றும் அதனை அணுகுவதற்கான வசதிகள் இருக்க வேண்டும்; மேலும் தற்காலிக உள் முற்றம் விரிவாகங்களானவை, நியமிக்கப்பட்ட தீயணைப்பு செய்வதற்கான பாதை அல்லது பாதை திருப்ப முனைகளை ஆக்கிரமித்தபடி இருக்கக்கூடாது. உணவகம் மற்றும் மதுபார் வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்ய போதுமான எண்ணிக்கையிலான நல்ல நிலையில் உள்ள பார்க்கிங் இடங்கள் பராமரிக்கப்பட வேண்டும்.

தற்காலிக உள் முற்றம் விரிவாக்கத்திற்கான விண்ணப்பம் நகரத்தின் [இணையதளத்தில்](#) கிடைக்கிறது; அவற்றை சிட்டி கிளார்க் அலுவலகத்திற்கு ஆன்லைனில் சமர்ப்பிக்கலாம். தற்போதைய கோவிட்-19 தொற்றுபரவலின் போது அலுவலர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பைப் பாதுகாக்கின்ற அதேசமயத்தில், விண்ணப்ப மதிப்பாய்வு செயல்முறை, மற்றும் காலக்கெடு ஆகியவை உணவக உரிமையாளர்களுக்கு நெறிப்படுத்தப்படும்.

அனுமதியைப் பெறுவது பற்றிய மேலும் தகவல்களுக்கு வருகை தரவும்: [the Patio Brampton page](#).

ப்ராம்ப்ட்டன் நகர நிர்வாகமானது COVID-19 தொற்று பரவலிலிருந்து சமூகத்தை கூட்டாக மீட்பதற்கும் மற்றும் ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கும் உறுதி பூண்டுள்ளது. ஒன்ட்டேரியோ அரசாங்கத்தால் வழங்கப்பட்ட உடல் ரீதியான சமூக விலகல் நடவடிக்கைகள் மற்றும் பிற பொது சுகாதார வழிகாட்டுதல்கள் அல்லது உத்தரவுகளை மதித்து நடக்கும் என்பதை வணிகங்கள் உறுதி செய்வதன் பேரில் அந்த வணிகங்கள் தொடர்ந்து பாதுகாப்பாக இயங்குவதை பேஷியோ ப்ராம்ப்ட்டன் திட்டமும் உறுதி செய்யும்.

### பொருளாதார மீட்புக்கான யுக்தி

ப்ராம்ப்ட்டன் நகரத்தின் பொருளாதாரத்தில் உள்ளூர் வணிகங்கள் முக்கிய பங்கு வகிக்கின்றன. கடந்த மாதம், ப்ராம்ப்ட்டன் நகர சபையானது, ப்ராம்ப்ட்டன் நகரின் பொருளாதார மீட்புக்கான யுக்திக்கு ஒப்புதல் அளித்தது; இதில் சிறு வணிகங்கள், உணவகங்கள் மற்றும் சுற்றுலாவை ஆதரிக்கும் நடவடிக்கைகள் அடங்கும். இந்த யுக்தியின் ஒரு பகுதியாக, நகரமானது தனது "உள்ளூரை ஆதரிக்கவும்" எனும் பிரச்சாரத்தை, கோவிட்-19 தொற்று பரவல் காலத்தின்போதும், மற்றும் அதிலிருந்து மீண்டுவிட்ட பிறகும் உள்ளூர் வணிகங்களைத் தேடிக்கண்டறிந்து, தேர்ந்தெடுத்து, பொருள் வாங்கி ஆதரவளிக்குமாறு ஊக்குவிக்கிறது.

COVID-19 தொற்று பரவலை எதிர்கொள்ளும்படி, சமுதாயத்திற்கு நகர நிர்வாகம் ஆதரவளிக்கின்ற முயற்சிகள் பற்றிய தகவல்களுக்கு வருகை தரவும் [www.brampton.ca/COVID19](http://www.brampton.ca/COVID19) அல்லது @CityBrampton வழியாக டுவிட்டர், ஃபேஸ்புக் மற்றும் இன்ஸ்ட்டாகிராமில் பின்பற்றவும்.

### அறிஞர் கூற்றுக்கள்

"நாம் நிலை 2 க்குச் செல்லும்போது, நமது உணவகங்கள் தங்களின் சேவை கொள்திறனை அதிகப்படுத்துவதற்காக தங்களின் உள் முற்றங்களைத் திறக்கும்போது, அவர்களுக்கான இடங்களை விரைவாக விரிவுபடுத்த உதவுவதில் நாங்கள் அவர்களுக்கு ஆதரவளிப்பதை உறுதிப்படுத்த

விரும்புகிறோம்; இதில் பீல் பொது சுகாதாரம் மற்றும் மாகாண அரசாங்கத்திலிருந்து வழங்கப்படும் உடல் ரீதியான சமூக விலகலுக்கான வழிகாட்டுதல்களையும் பின்பற்றுவதை உறுதிசெய்கிறோம். இந்த கோடை பருவத்தில் ப்ராம்ப்ட்டன் உள்ள நமது உள்ளூர் உணவகங்களுக்கு ஆதரவளிப்போமாக; அதே சமயம், அற்புதமான பல உள்முற்ற வசதிகள் அனைத்தையும் அனைவரும் முழுமையாகப் பயன்படுத்திக் கொள்வோமாக.

- *பேட்ரிக் ப்ரவுன், மேயர், ப்ராம்ப்ட்டன் நகரம்*

“நமது பலதரம் கொண்ட நகரத்தில் பல்வேறு வகையான உணவகங்கள் பெருமளவில் உள்ளன. நாம் மீட்சி பெறுவதற்காக முனையும்போது, “உள்ளூரை ஆதரிப்போம்” என்பது முன்பை விட இப்போது முக்கியமானதாகும். பேஷியோ ப்ராம்ப்ட்டன் எனும் இந்த திட்டமானது, இந்தக் கோடைப்பருவத்தை மகிழ்ந்து அனுபவிக்கும் வகையில் நமது உள்ளூர் உணவகங்களுக்கு, அவர்களின் உள் முற்றத்தில் அதிக இடத்தை புழங்க அனுமதிக்கும்; அதே நேரத்தில் நாமும் புதிய உணவுவகைகளை முயற்சித்து நமது உள்ளூர் வணிகங்களுக்கு ஆதரவளிப்போமாக.”

- *பால் வின்செண்ட், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 1 & 5, இணை தலைமைப் பொறுப்பு பொருளாதார ஆதரவுக்கான மீட்புப் படை, ப்ராம்ப்ட்டன் நகரம்*

“பேஷியோ ப்ராம்ப்ட்டன் திட்டத்தின் மூலமாக, உணவகங்களின் உள் முற்றத்தை விரிவுபடுத்துவதற்கான உரிமம் வேண்டி விண்ணப்பிக்குமாறு நமது உள்ளூர் உணவகங்களை ஊக்குவிக்க விரும்புகிறேன். நமது சமூகத்திற்கு பாதுகாப்பான, விரிவுபடுத்தப்பட்ட சேவையை வழங்கும் திறனை வணிகங்களுக்கு விரைவாக அனுமதிக்க இந்த செயல்முறையை முடிந்தவரை உடனுக்குடன் செய்யமுடிவதாக மாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.”

- *மிக் கேல் பல்லேஸ்ச்சி, பிராந்திய கவுன்சிலர், 2 & 6; இணை தலைமைப் பொறுப்பு பொருளாதார ஆதரவுக்கான மீட்புப் படை, ப்ராம்ப்ட்டன் நகரம்*

-

“நகரை மீண்டும் திறப்பதற்கான ஒவ்வொரு கட்டத்திற்கும் நாம் தயாராக இருப்பதை உறுதிசெய்யும் பொருட்டு, மீண்டும் திறப்பது மற்றும் மீட்சிபெறுவதற்கான நமது மீட்பு செயற்குழுவானது செயல்பட்டு வருகிறது; அதே நேரத்தில் நமது பொருளாதாரத்தை ஆதரிப்பதற்கும் பொதுமக்கள் பாதுகாப்பை முன்னுரிமை கொண்ட விஷயமாக வைத்திருப்பதற்கும் இடையில், ஏற்றத்தாழ்வு இல்லாத நிலையை ஏற்படுத்துகிறது. நமது நகரத்தில் இருக்கின்ற உள் முற்றங்கள் மீண்டும் திறக்கப்படுவது என்பது நமது மீட்சிபெறுதலில் ஒரு முக்கிய அங்கமாகும், மேலும் அதை முடிந்தவரை தடையற்றதாக மாற்ற நாங்கள் கடமைப்பட்டுள்ளோம்.”

- *மார்ட்டின் மெடெய்ரோஸ், பிராந்திய கவுன்சிலர், வார்டுகள் 3 & 4, தலைமைப் பொறுப்பு, மீண்டும் திறத்தல் மற்றும் மீட்சி பெறுதலுக்கான பணிக்குழு*

“கோவிட்-19 தொற்று பரவலின் இடைவிடாத தாக்கங்களிலிருந்து நமது வணிகங்கள் மீண்டு வருகின்றன எனும் அதேசமயம், நகர சபையும் அதன் ஊழியர்களும் உள்ளூர் வணிகங்களை ஆதரிப்பதில் உறுதியாக உள்ளனர்; ஊழியர்கள் மற்றும் குடியிருப்பாளர்களின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பையும் பேணுகின்றனர். பேஷியோ ப்ராம்ப்ட்டன் திட்டத்தின் கீழ் விண்ணப்பங்கள் மற்றும் அனுமதிக்களை

செயலாக்கம் செய்ய, அலுவலர்கள் விடாமுயற்சியுடன் செயல்படுவார்கள், இதனால் பார்கள் மற்றும் உணவகங்கள் மீண்டும் நமது சமூகத்திற்கு பாதுகாப்பாக சேவை செய்ய முடியும்.”

- *டேவிட் பேர்ரிக், தலைமை நிர்வாக அதிகாரி, ப்ராம்ப்ட்டன் நகரம்*

“இந்த ஆண்டில் விரைவான ஒப்புதல்களைப் பெறுவது என்பது பல உணவகங்களுக்கு அவசரமான ஒரு விஷயமாகும். நகரமெங்கிலுமாக உள்ள உணவக உள்-முற்றங்களின் விரிவாக்கலுக்கான ஒப்புதலை, விரைவுபடுத்துவதற்காக, ப்ராம்ப்ட்டன் நகரசபைக்கு வாழ்த்துக்கள். இந்தக் கொள்கையானது, இந்த தொற்று பரவி, கோடைப்பருவத்தை குறுக்கிவிட்ட காலத்தில், உள்ளூர் உணவகங்கள் தங்கள் வாடிக்கையாளர்களுக்கு பாதுகாப்பாக சேவை செய்ய உதவுகிறது. இதற்காக மேயர், கவுன்சில் மற்றும் ஊழியர்களுக்கு நன்றி.”

- *டோட் லெட்ஸ், தலைமை செயல் அதிகாரி, ப்ராம்ப்ட்டன் வர்த்தக கழகம்*

-30-

**ஊடக தொடர்பு**

மோனிக்கா துக்கல்

ஒருங்கிணைப்பாளர் ஊடகம் மற்றும் சமுதாய ஈடுபாடு

யுக்திரீதியான தகவல்தொடர்பு

ப்ராம்ப்ட்டன் நகரம்

905-874-3426 | [Monika.Duggal@brampton.ca](mailto:Monika.Duggal@brampton.ca)